

BY REGISTERED POST WITH ACK DUE



CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008
Phone : 28414855 Fax: 91-044-28548416
E-mail: inscmda@tn.gov.in
Website: www.cmdachennai.gov.in

Letter No. PP/NHRB/C/ 1171 /2019

Dated: 29.07.2020

To:

The Principal Chief Engineer
Greater Chennai Corporation
Ribbon Building
Chennai – 600 003.

Sir,

Sub: CMDA – APU – (B Channel - Central Division) – Planning Permission for the proposed construction of Stilt + 5 floors, Residential building with 10 dwelling units at Plot No.A, Zackaria Colony Main Road, Kodambakkam, Chennai comprised in T.S.No.95/1 part & 95/5, Block No.29 of Puliur village within the limit of Greater Chennai Corporation - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref:
1. Planning Permission Application received in SBC No.CMDA/PP/NHRB/C/1171/2019, dated 12.12.2019.
 2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
 3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
 4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
 5. G.O.MS.No.18, Municipal Administration & Water Supply (MA-I) Dept, dated 04.02.2019.
 6. Office Order 7/2019 dated 12.03.2019.
 7. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.
 8. This office GLV letter dated 14.02.2020 addressed to Sub-Registrar, Kodambakkam.
 9. GLV letter received from Sub-Registrar, Kodambakkam letter no.16-6/2020 dated 18.02.2020 received on 19.02.2020.
 10. DC and other charges sent to the applicant in this office Online letter even No. dated 02.03.2020.
 11. The applicant's letter dated 08.06.2020.

The Planning Permission Application for the proposed construction of Stilt + 5 floors, Residential building with 10 dwelling units at Plot No.A, Zackaria Colony Main Road, Kodambakkam, Chennai comprised in T.S.No.95/1 part & 95/5, Block No.29 of Puliur village within the limit of Greater Chennai Corporation received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 10th cited.

For R.K. ESTATES

Partner

2. The applicant has remitted the following charges in the reference 11th cited.

Sl. No	Charges / Fees / Deposits	Total Amount	Receipt No & date
i)	Development charges	Rs. 22,000/-	B0016313 dated 23.03.2020
ii)	Scrutiny fee	Rs. 3,000/-	
iii)	Regularization charges	-	
iv)	Open Space Reservation charges	-	
iv)	Security Deposit for Building	Rs. 2,78,000/-	
v)	Security Deposit for Display Board	Rs.10,000/-	
vi)	Security Deposit for STP	-	
vii)	Infrastructure & Amenities charges	Rs. 4,16,000/-	
Viii)	Metro Water Infrastructure Development charges	Rs. 2,42,000 /-	
ix)	Shelter fee	-	
x)	Premium FSI charges	Rs. 19,40,000 /-	

3. Two copies of approved Plans are Numbered as **B / NHRB / 218 / 2020 dated 29.07.2020** in **Planning Permit No. 13587** are sent herewith. The **Planning Permit is valid** for the period **from 29.07.2020 to 28.07.2025**.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971,

For R.K. ESTATES

2/4
Partner

does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

“தமிழ்நாடு அரசு, அரசாணை எண் G.O.Ms.No.112,H&UD Dept. நாள் 22.6.2017-ல் கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மனை/கட்டிடம் விற்பவர் உத்தேசிக்கப்படவிருக்கும் மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டிற்கு விளம்பரம் செய்யவோ விற்பனை செய்யவோ முன்பதிவு செய்யவோ, விற்கவோ (அ) விலை அறிவிப்பு செய்யவோ மனை, கட்டிடம் (அ) அபார்ட்மெண்ட்டுகளை வாங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கவோ எதுவாக இருந்தாலும், அக்கட்டிட, மனை விற்பனை திட்டத்தை தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்த பிறகே, செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்ட அனுமதி ஒப்பளிக்கப்படுகிறது.”

9. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

For R.K. ESTATES

Partner
3/4

10. Applicant shall not commence construction without building approval from Local Body concerned.

11. Further, the Planning Permission issued under the TNCD&BR, 2019 is subject to outcome of the Honorable High Court Order in the reference 7th cited.

Yours faithfully,

H. Shreegubli
29/7/2020
For Chief Planner
Area Plans Unit

Hk
29/7/2020

- Encl: 1. Two copies of approved Plans
2. Two copies of Planning Permit

Copy to:

1. **Applicant**
✓ M/s. R.K.Estates,
Rep. its Partner Thiru.R.Sundararajan,
No.32, Ganga Nagar 1st Cross Street,
Kodambakkam,
Chennai - 24.
2. **The Member**
Appropriate Authority
108, Uthamar Gandhi Salai
Nungambakkam, Chennai - 600 034.
3. **The Chief Engineer**
CMWSSB,
No.1, Pumping Station Road,
Chintadripet, Chennai - 600 002.
4. **The Commissioner of Income Tax**
No.108, Mahatma Gandhi Road
Nungambakkam, Chennai - 600 034.
5. **The Deputy Planner**
Enforcement Cell (Central)
CMDA, Chennai - 600 008.

For R.K. ESTATES

Hk
Partner



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு
Town Planning Section-Works

கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண் / Building Plan No CEBA/WDCN09/00253/2020		திட்ட அனுமதி எண் / Plan Submission No PP/NIIRB/C/1171/2019 - 29/07/2020	
மண்டலம் / Zone N09	கோட்டம் / Ward N112	அனுமதி நாள் / Approval Date 12/08/2020	மனுபற்றும் நாள் / Application Date 12/08/2020
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		R.K.ESTATES REP BY ITS PARTNER R.SUNDARARAJAN-NO.32,1ST CROSS STREET, GANGA NAGAR , KODAMBAKKAM, CHENNAI - 600024	
சேவை வகை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Block No:29,Plot No:A, Survey No:95/1 & 95/5, KODAMBAKKAM, Zakkariya Colony Main Road,Zakkariya Colony,Choolaimedu,Puliyur, Chennai, 600024	

Building License Fees	124400
Road cut charges - CMWSSB SEWERAGE	16400
Road cut charges - CMWSSB, WATER	12300
Road cut charges - TNEB	12300
Scrutiny Fees	600
Workers Welfare Board	180600
மொத்தக் கட்டணம் / Total (In Rs.)	346600

Amount (in words): Rupees Three Lakh Forty Six Thousands Six Hundred Only

Payment Details

DD Number 093790 Amount 346600 Date: 06/08/2020 Bank: INDIAN OVERSEAS BANK
(In Rs)

பின் குறிப்பில் நிபந்தனைகளுக்கான அனுமதிக்கு ஒப்புமிகளையும் வசூலாக நகலிணைப்பு அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy

இந்த அனுமதி 11/02/2021 முடிவு நாள்

அவர் தேதிக்குள் வேலை தொடங்குவதில் தாமதமாகாமல் கட்டிட வேலைகளை தொடங்கும்படிக்கு இது ஒருநகல் கட்டிட அனுமதி

This Sanction will expire if the construction is not started with in 11/02/2021

If Construction started Building Permit is valid up to 11/08/2025



Digitally Signed by A S Murugan
Date: 12-Aug-2020 (15:18:59)

For R.K. ESTATES

Executive Engineer (T.P.)

Handwritten signature



பெருநகர சென்னை மாநகராட்சி

Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு - பணித்துறை

Town Planning Section-Works Department

திட்ட அனுமதி

Planning Permission

(1971 ஆம் ஆண்டின் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 49வது பிரிவின் படி)
(Sec 49 of T & C.P Act 1971)

திட்ட அனுமதி எண்(Planning Permit No)		SD/WDCN10/00390/2019	
மண்டலம்/ Zone	சாட்டம்/ Ward	அனுமதி நாள்/ Approval Date	மனுப்பப்பட்ட நாள் / Application Date
N10	N134	18/07/2019	28/06/2019
மனுப்பாளர் பெயர் மற்றும் முகவரி / Applicant name & address		MS R K ESTATES REP BY R SUNDARARAJAN-NO.32, GANGA NAGAR 1ST CROSS ST, KODAMBAKKAM, CH-24	
சேவையின் வகை / Service Type		Sub-Division of Land & Sub Division Approval	
மனை அமைவிடம் / Plot address		Door No:389,ZACKARIA COLONY MAIN ROAD,Block No:29,Plot No:-, Survey No:T.S.NO.95/1 & 95/5, N.S.K.Salai,Kodambakkam,Kodambakkam,Puliyur, CHENNAI. 600024	
CMDA Development Charges		5000	
Regularisation Charges - Land		115000	
மொத்தக் கட்டணம்/Total (In Rs.)		120000	

Amount (in words): Rupees One Lakh Twenty Thousands Only

C.M.D.A. DD Details : DD Number: 621219 Amount: 120000 Rs. Date:15/07/2019 Bank:INDIAN OVERSEAS BANK

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்புக்கொண்ட கார்டு தயாரிப்பு அனுமதி
Sub-Division of Land - Sub Division Approval Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

(Signature) 18/7
Assistant Executive Engineer (T.P.)

(Signature) 18/7/19
Executive Engineer (T.P.)

For R.K. ESTATES

Partner